

1.1 அபிப்பிராயம்

பல்கலைக்கழக சேமலாப நிதியத்தின் 2019 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அன்றுடன் முடிவுற்ற ஆண்டிற்குரிய நிதிச் செயலாற்றல் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, அன்றுடன் முடிவுற்ற ஆண்டிற்குரிய காசுப் பாய்ச்சல் கூற்று மற்றும் நிதிக் கூற்றுக்களுடன் தொடர்புடைய குறிப்புகள், முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளினதும் ஏனைய விளக்கத் தகவல்களினதும் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2019 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்கள் 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 91 ஆவது துணைப் பிரிவு மற்றும் 18 ஆம் பிரிவு என்பவற்றின் கீழ் விதிக்கப்பட்டுள்ள 2018 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க பல்கலைக்கழக சேமலாப நிதிய ஒழுங்குபடுத்தலின் (திருத்திய) 24 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(3) ஆம் உறுப்புரை மற்றும் 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டம் என்பவற்றின் ஏற்பாடுகளுக்கு அமைவாக எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

நிறுவகத்தின் 2019 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றுகை மற்றும் காசுப்பாய்ச்சலினையும் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றவாறு இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நிதிக் கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி.) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந்நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக் கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பகுதியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவு பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகின்றேன்.

1.3 நிதிக் கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அந்த ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந்நிதிக் கூற்றுக்கள் இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக் கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக் கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, நிலையத்தின் தொடர்ந்தியங்கும் எண்ணக்கரு ஒன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது நிலையமானது கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிலையத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அந்த ஆளுகைக்குட்பட்டதரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 16(1) ஆம் துணைப் பிரிவின் பிரகாரம், நிலையத்தின் வருடாந்த மற்றும் கால ரீதியான நிதிக் கூற்றுக்களை தயாரிக்கக் கூடியவாறு நிறுவனமானது அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 நிதிக் கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வின் பொறுப்புக்கள்

முழுமையாக எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக் கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக் கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக் கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

என்னால் தொழில் தீர்ப்புக்கள் மற்றும் தொழில் ஐயப்பாட்டினையும் பேணும் வகையில் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வு செய்யப்பட்டது. அத்துடன்,

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக் கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக் கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது கூட்டுச்சதி, கள்ளத்தனம், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவே அன்றி கம்பனியின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு முகாமைத்துவத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு கம்பனிக்கு உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஐயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல். பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால்,

அல்லது எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியனவாக காணப்படாதிருக்கையில், நிதிக் கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புபட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டும். எனது கணக்காய்வு அறிக்கைத் திகதி வரையிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகள் எனது முடிவுகளிற்கு அடிப்படையாகக் காணப்படுகின்றன. எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் கம்பனியின் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.

- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக் கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக் கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

பின்வருவனவற்றை பரிசீலிப்பதற்கு சாத்தியமானதாகவும் அவசியமானவாறும் கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- தகவல்களை சமர்ப்பித்தல் தொடர்பாக கவனம் செலுத்தும் போது நிலையத்தின் பணிகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக் கூடியவாறு அதன் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதும், அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- யாதேனுமொரு எழுத்து மூலமான சட்டம் அல்லது நிலையத்தின் பணிப்பாளர் சபையினால் வெளியிடப்பட்ட விசேட கட்டளை தொடர்பாக இணங்கியிருந்ததா என்பதும்,
- தமது அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்தனவா என்பதும்,
- வளங்கள் கால வரையறைகளின் உள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கு இணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும்,

1.5 நிதிக் கூற்றுக்கள்

1.5.1 நிதிக் கூற்றுக்களின் தயாரிப்பு மீதான உள்ளகக் கட்டுப்பாடு

முகாமைத்துவத்தின் பொதுவான அல்லது குறித்துரைக்கப்பட்ட அங்கீகாரத்துடன் கொடுக்கல் வாங்கல்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் பொருத்தமான அறிக்கையிடல் நியமங்களிற்கிணங்க நிதிக் கூற்றுக்கள் தயாரிக்கப்படுவதை அனுமதிப்பதற்கும் சொத்துக்களிற்கான கணக்களிப்பொறுப்பை பேணுவதற்கும் தேவையானவாறு கொடுக்கல் வாங்கல்கள் பதிவு செய்யப்படுகின்றன என்றும் முகாமைத்துவத்தின் பொதுவான அல்லது குறித்துரைக்கப்பட்ட அதிகாரத்தின் பிரகாரம் மாத்திரமே சொத்துக்களை அணுகுவதற்கு அனுமதிக்கப்படுகின்றது என்றும் பதிவு செய்யப்பட்ட சொத்துக்களிற்கான கணக்களிப்பொறுப்பு ஏற்கனவேயுள்ள சொத்துக்களுடன் நியாயமான கால இடைவெளிகளில் ஒப்பீடு செய்யப்படுகின்றன என்றும் ஏதாவது வேறுபாடுகள் தொடர்பாக பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்றும் நியாயமான உறுதிப்பாட்டை வழங்குவதற்கு போதுமான "திட்டமிட்டு பேணிவரப்படுகின்ற" உள்ளகக் கணக்கீட்டுக் கட்டுப்பாட்டு முறைமையொன்றை நிறுவனத்தினால் பேணிவருதல் அவசியமாக உள்ளது.

1.6 சட்டங்கள், ஒழுங்குவிதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்கள் என்பவற்றுக்கு இணங்காமை

சட்டங்கள், ஒழுங்குவிதிகள், பிரமாணங்கள் என்பன	இணங்காமை	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) 1978 இன் இலக்கம் 16 உடைய பல்கலைக்கழகச் சட்டம்			
(i) 93 (2) பிரிவு	பணியாளர் ஒருவர் ஓய்ந்தபின் பெறும் வயது பூர்த்தியாவதற்கு முன்னர் பணியை நிறுத்தும் பட்சத்தில் அன்றைய ஊழியர் சேமலாப நிதியத்தில் பணியாளரின் கணக்கில் அவரது மீதியில் உள்ள மொத்த தொகை மற்றும் வட்டி என்பவற்றினை அவருக்குச் செலுத்துதல் வேண்டும். அவ்வாறாயினும் ரூ.130,742 மீதியை விடுவிப்பதற்கு 2019 பெப்ரவரி 28 ஆம் திகதி வரையில் 336 மாதங்கள் தாமதப்படுத்தி இருந்த காரணத்தினால் ரூ.3,481,652 பெறுமதியான தொகை வட்டியாக சேர்ந்திருந்தது. அதன் படி அத்தொகையினை விடுவிக்கும் தினத்தன்று	1982.02.05 ஆம் திகதி ஆணைக்குழு சுற்றறிக்கை இலக்கம் 155 இன் பிரகாரம், சேவையில் இருந்து விலகி 02 மாத காலப் பகுதியினுள் ஊழியர் சேமலாப நிதியத்தின் விடுவித்தல் பத்திரம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குவிற்கு அனுப்ப வேண்டியுள்ள போதிலும் இந்த விரிவுரையாளரின் சேமலாப நிதியினை விடுவிக்கும் பத்திரம் பணி இடைநிறுத்தப்பட்டு 336 மாதங்களின் பின்னர் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த தினத்தில் இருந்து சேமலாப நிதியத்தில் இருந்து விடுவிக்கும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன், குறித்த அங்கத்தவருக்கு அவரது கணக்கின் மீதியினை அடிப்படையாகக் கொண்டு வட்டி கணிப்பிடப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் நிதியத்திற்கு நட்டமொன்று ஏற்படவில்லை	நிதியத்தின் மீதியை விடுவித்தலானது சட்டத்தின் குறித்த பிரிவிற்கேற்ப மேற்கொள்ளப்படல் வேண்டும். சட்டத்தின் பிரிவுகளை மீறும் வகையில் நிதியத்தின் மீதியின் அடிப்படையில் வட்டி உழைப்பதற்கு பங்களிப்புச் செலுத்துவருக்குள்ள சந்தர்ப்பத்தினை தடுத்தல் வேண்டும்.

ரூ.3,612,394 வரையில்
மீதி
அதிகரித்திருந்ததுடன்
அவரிடமிருந்து பெற
வேண்டி இருந்த
தொகைகளை
கழித்ததன் பின்னர்
ரூ.3,541,910
பெறுமதியான தொகை
அவருக்கு
செலுத்தப்பட்டிருந்தது.

(ii) 95 ஆம் பிரிவு

பங்களிப்பாளரின்
கணக்கினை
முடிவுறுத்தி 03 மாத
காலப் பகுதியினுள்
பங்களிப்பாளரின்
கணக்கில் உள்ள
மீதியை செலுத்தி
முடிக்க
வேண்டியுள்ளது.
அவ்வாறாயினும்
சேவையினை
முடிவுறுத்திய
பங்களிப்புச்
செலுத்துவோர் 30
பேரினால்
சமர்ப்பிக்கப்பட்டுள்ள
விண்ணப்பங்கள்
குறித்த உயர் கல்வி
நிறுவனத்திற்கு
ஆற்றுப்படுத்தி
கொடுப்பனவு
செய்வதற்காக 01
மாதம் முதல் 54
மாதம் வரையிலான
காலப் பகுதி தாமதம்
ஏற்பட்டுள்ளதுடன்,
அந்த தாமத
காலத்திற்கான
கூட்டுத் தொகை
ரூ.6,112,678
பெறுமதியான வட்டி
செலுத்தப்பட்டிருந்தது.

ஒவ்வொரு ஆண்டிலும்
இறுதிக் கணக்குப்
பணிகளுக்காக
திசெம்பர் முதல்
பெப்ரவரி மாதம்
வரையில்
கொடுப்பனவுகள்
நிறுத்தப்படுவதனால்
அக்காலப் பகுதியினுள்
பல்கலைக்கழக
மானியங்கள்
ஆணைக்குழுவில்
நிறுத்திவைக்க
வேண்டியுள்ளது. அதன்
பிரகாரம்
பல்கலைக்கழக
மானியங்கள்
ஆணைக்குழுவின்
எதுவித தாமதமும்
ஏற்படவில்லை என்பது
தெளிவாகின்றது.

சட்டத்தின்
ஏற்பாடுகளின்
பிரகாரம்
பங்களிப்பாளரின்
கணக்கினை
முடிவுறுத்தி 03 மாத
காலத்தினுள்
பங்களிப்பாளருக்குரிய
மீதியினை விடுவிக்க
வேண்டியுள்ளதுடன்,
மீதியை விடுவித்தல்
தாமதமானதன் மீது
வட்டி
செலுத்துவதனை
தவிர்த்துக்
கொள்வதற்கு
நடவடிக்கை எடுத்தல்
வேண்டும்.

(ஆ) 1982 பெப்ரவரி மாதம்
05 ஆம் திகதிய
இலக்கம் 155 உடைய
பல்கலைக்கழக
மானியங்கள்
ஆணைக்குழுவின்
சுற்றறிக்கை

(i) சேவை
முடிவுறுத்தப்பட்ட
பங்களிப்புச்
செலுத்துபவரது
சேமலாப நிதியத்தின்
மீதியை விடுவிப்பதற்கு
விண்ணப்பிப்பதுடன்

சேமலாப நிதியத்தை
விடுவிப்பதற்காக
பல்கலைக்கழகத்தினா
ல் உரிய
ஆவணங்களை
பல்கலைக்கழக
மானியங்கள்
ஆணைக்குழவிடம்

சுற்றறிக்கைகளின்
செயற்பாட்டு பிரகாரம்
எடுத்து தாமதங்களை
குறைத்துக்
கொள்வதற்குத்
தேவையான
நடவடிக்கை எடுத்தல்
வேண்டும்.

தொடர்புடைய சமர்ப்பிப்பதற்காக 02
படிவத்தினை உயர் மாதங்களுக்கும்
கல்வி அமைச்சிற்கு மேற்பட்ட காலம்
ஆற்றுப்படுத்தி 02 எடுத்துள்ளது. சேமலாப
மாத காலப் நிதியத்தை விடுவிக்கும்
பகுதியினுள் பத்திரத்துடன்
ஆணைக்குழுவின் தொடர்புடைய
செயலாளருக்கு தகவல்களைப்
ஆற்றுப்படுத்த பெற்றுக்கொள்வதில்
வேண்டியுள்ள தாமதமொன்று
போதிலும் உயர் இடம்பெற்றுள்ளமையே
கல்வி நிறுவனத்திற்கு இதற்கான காரணமாகக்
அனுப்பி வைத்திருந்த குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பப்
படிவத்தை
ஆணைக்குழுவின்
செயலாளருக்கு
ஆற்றுப்படுத்தும்
போது 01 மாதம் முதல்
24 மாதம்
வரையிலான காலப்
பகுதி
தாமதமாகியுள்ளது.

(ii) உயர் கல்வி 1982.02.05 ஆம் பங்களிப்பாளர்
நிறுவனங்களினால் திகதிய ஆணைக்குழு ஓய்வுபெறுவதற்கு 03
ஆணைக்குழுவின் சுற்றறிக்கை இலக்கம் மாதங்களுக்கு
செயலாளருக்கு 155 இன் பிரகாரம், முன்னர் ஓய்வு
விண்ணப்பங்களை நிதியத்தினை பெறுவதாக
அனுப்பி வைத்தல் விடுவிக்கும் அறிவிப்பதனால்
நிறுவனத்தின் பத்திரங்கள் தகவல்களைப்
தவறொன்று பல்கலைக்கழக பெற்றுக்கொள்வதற்கு
காரணமாக 02 மானியங்கள் உரிய காலம்
மாதங்களுக்கு மேல் ஆணைக்குழுவிற்கு இருப்பதுடன்
தாமதமாதல் அனுப்பும் போது அலுவலர்களின்
காரணமாக இடம்பெறுகின்ற திறமையின்மை
பங்களிப்பாளருக்கு தாமதத்திற்குப் காரணமாக
வட்டி செலுத்த பொறுப்புக்கூற இடம்பெறுகின்ற
வேண்டி நேரிடும் வேண்டிய தாமதங்களைத்
பட்சத்தில் குறித்த அலுவலர்களிடமிருந்து தவிர்த்துக்
வட்டித் தொகையினை தாமத வட்டி அறவிடும் கொள்வதற்கு
அதற்குப் பொறுப்புக் பணியினை அது நடவடிக்கை எடுத்தல்
கூற வேண்டிய அது வேண்டும்.
அலுவலரின் செயற்படுகின்ற பல்கலைக்கழகம்
பொறுப்புக் கட்டணம் மற்றும் உயர் கல்வி
ஓன்றாக வைத்தல் நிறுவனத்தினாலேயே
வேண்டும். விண்ணப்பத்தை மேற்கொள்ளல்
சமர்ப்பித்தமை மீது வேண்டும். இவ்விடயம்
பங்களிப்பாளருக்கு பற்றிய பல்கலைக்கழக
கொடுப்பனவு துணை வேந்தர்களின்
செய்யப்படுகின்ற அபிப்பிராயம்
தினத்திற்கு முந்திய யாதெனில்
மாதம் வரையில் தாமதத்திற்கான
காரணம் அலுவலர்கள்

வட்டி	கணிப்பீட்டு	மாத்திரமன்றி
செலுத்தியிருந்த		தகவல்களை
போதிலும்	குறித்த	வழங்குவதற்கும்
பொறுப்புக்	கூற	மற்றும் திரட்டுவதற்கும்
வேண்டிய		எடுக்கும் காலத்தின்
அலுவலர்களை		மீது தங்கியுள்ளது
இனங்கண்டு		என்பதாகும். அதன்
பொறுப்புக்	கட்டணம்	பிரகாரம் தற்போது
அறவிடுவதற்கு		குறித்த
நடவடிக்கை		சுற்றறிக்கையில்
எடுத்திருக்கவில்லை.		தேவையான
		திருத்தங்களை
		மேற்கொள்வதற்கு
		நடவடிக்கை எடுத்து
		வரப்படுகின்றது.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி பெறுபேறு

மீளாய்வு ஆண்டின் தொழிற்பாட்டு பெறுபேறு ரூ.3,767,169,594 மிகை ஒன்றினைக் கொண்டிருந்ததுடன், அதற்கேற்ப கடந்த ஆண்டின் மிகையானது ரூ.2,958,554,987 ஆக அமைந்திருந்தது. அதன் பிரகாரம் நிதி பெறுபேறுகளில் ரூ.808,614,607 பெறுமதியான விருத்தி ஒன்றினை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இந்த விருத்திக்கு முதலீட்டு வருமானம் அதிகரித்தல் பிரதான காரணமாக அமைந்திருந்தது.

2.2 பிரதான வருமானம் மற்றும் செலவின விடயங்களின் முன்னேற்றப் பகுப்பாய்வு

மீளாய்வு ஆண்டின் முதலீட்டு வருமானமான ரூ.4,392,692,549 பெறுமதியான தொகையினை முன்னைய ஆண்டின் முதலீட்டு வருமானமான ரூ.3,652,581,650 தொகையுடன் ஒப்பிடுகையில் ரூ.740,110,899 எனும் நூற்றிற்கு 20 சதவீத அதிகரிப்பு ஒன்றினை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. கடன் பத்திர முதலீடுகள் அதிகரித்தல் காரணமாக அந்த முதலீடுகளுடன் தொடர்புடைய வட்டி வருமானம் அதிகரித்தலானது பிரதானமாக இந்நிலைக்குரிய காரணமாக அமைந்துள்ளது. அவ்வாறே மீளாய்வு ஆண்டின் தொழிற்பாட்டு வருமானமான ரூ.3,310,029 பெறுமதியான தொகை முன்னைய ஆண்டின் தொழிற்பாட்டு வருமானமான ரூ.3,788,346 தொகையுடன் ஒப்பிடுகையில் ரூ.478,318 எனப்படுகின்ற நூற்றிற்கு 13 சதவீத குறைவு ஒன்றினை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

3. செயலாற்றுகை

மீளாய்வு ஆண்டின் திசெம்பர் 31 ஆம் திகதியன்று நிதி நிலைக் கூற்றில் நடைமுறை பொறுப்புக்களின் கீழ் வெளியிட்ட போதிலும் உரிமை கோராத காரணத்தினால் இரத்தான காசோலைகளின் பெறுமதி ரூ.44,855,762 ஆகக் குறிப்பிடப்பட்டிருந்தது. 2001 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான காலப் பகுதிக்குரிய சேமலாப நிதியத்தின் பயனாளிகளின் உரிய தகவல்களைப் பெற்றுக்கொண்டு அவர்களுக்குச் செலுத்த வேண்டிய தொகையினை விடுவிப்பதற்கு ஆணைக்குமுவானது மீளாய்வு ஆண்டின் இறுதி வரையில் தவறியிருந்தது. மேலும் கடந்த ஆண்டிற்குரிய மீதிகளில் 2019 ஆம் ஆண்டிலே மீளச் செலுத்தியிருந்த தொகை ரூ.10,707 மாத்திரம் அடங்கி இருந்தது.